

Transliteration–Telugu

Transliteration as per Modified Harvard-Kyoto (HK) Convention
(including Telugu letters – Short e, Short o) -

a A i I u U
R RR IR IRR
e E ai o O au M (H or :)

(e – short | E – Long | o – short | O – Long)

k kh g gh n/G
c ch j jh n/J (jn – as in jnAna)
T Th D Dh N
t th d dh n
p ph b bh m
y r l L v
S sh s h

raghu patE rAma-SahAna

In the kRti ‘ raghu patE rAma’ – rAga SahAna, SrI tyAgarAja sings praises of the Lord.

P raghu patE rAma rAkshasa bhIma

A bhRgu suta mada haraNa muni
bRnda vandita caraNa (raghu)

C1 sarasI-ruha nayana sajjana hRdaya nikEtana
dharaNI dhara dhIra sItA manO-hara
niravadhi sukhad(A)pramEya nirupama nArada sugEya
kara dhRta Sara jAla nIla ghana varN(A)mara pAla (raghu)

C2 taruN(A)ruNa nibha caraNa taraNi vamSa vibhUshaNa
varuN(A)laya mada damana vArAN(A)vana
karuNA-kara gir(I)Sa cApa khaNDana nirjita tApa
¹paripUrN(A)vatAra para bhAminI dUra (raghu)

C3 hari haya pankaja bhava nuta pura vairi ²parASara hita
³nara vara vEsha sugEya tAraka nAma-dhEya
svara jita ghana rava par(E)Sa Sata bhAskara sankASa
paripAlita tyAgarAja pAhi bhakta samAja (raghu)

Gist

O Lord raghu pati! O Lord rAma! O Terror of demons!

O Destroyer of arrogance of paraSu rAma! O Lord whose holy feet are worshipped by sages!

O Lotus Eyed! O Lord residing in the hearts of virtuous people! O Brave One who bore the Earth as varAha! O Lord who has stolen the heart of sItA! O Lord who bestows unceasing happiness or comfort! O Immeasurable Lord! O Peerless Lord! O Lord well-sung by sage nArada! O Lord who wields multitudes of arrows! O Lord who is dark-blue hued like rain-cloud! O Protector of celestials!

O Lord whose feet are red like early dawn sky! O Adornment of the Solar dynasty! O Destroyer of the arrogance of Lord of Oceans! O Protector of gajendra! O Merciful Lord! O Lord who broke the bow of Lord Siva! O Lord who has conquered sorrow or affliction! O Lord whose embodiment is wholesome! O Lord far removed from other women!

O Lord praised by indra and brahmA! O Benefactor of Lord Siva and sage parASara! O Lord well sung-about who has donned the blessed garb of human! O Lord whose name is the carrier across the Ocean of Worldly Existence! O Lord whose voice excels the thunder of rain-cloud! O Highest Lord! O Lord whose radiance is like a hundred Suns! O Lord who nourishes this tyAgarAja! O Lord found in the society of devotees!

Please protect me.

Word-by-word Meaning

P O Lord raghu pati (raghu patE)! O Lord rAma! O Terror (bhIma) of demons (rAkshasa)!

A O Destroyer (haraNa) of arrogance (mada) of paraSu rAma – son (suta) of sage bhRgu lineage! O Lord whose holy feet (caraNa) are worshipped (vandita) by sages (muni bRnda)!

O Lord raghu pati! O Lord rAma! O Terror of demons!

C1 O Lotus (sarasI-ruha) Eyed (nayana)! O Lord residing (nikEtana) in the hearts (hRdaya) of virtuous people (sajjana)!

O Brave One (dhIra) who bore (dhara) the Earth (dharaNI) as varAha! O Lord who has stolen the heart (manO-hara) of sItA!

O Lord who bestows (da) unceasing (niravadhi) happiness or comfort (sukha) (sukhada)! O Immeasurable Lord (apramEya) (sukhadApramEya)! O Peerless Lord (nirupama)! O Lord well-sung (sugEya) by sage nArada!

O Lord who wields (kara dhRta) (literally holds in hand) multitudes (jAla) of arrows (Sara)! O Lord who is dark-blue (nIlA) hued (varNa) like rain-cloud (ghana)! O Protector (pAla) of celestials (amara) (varNAmara)!

O Lord raghu pati! O Lord rAma! O Terror of demons!

C2 O Lord whose feet (caraNa) are red like (nibha) early (taruNa) dawn sky (aruNa) (taruNAruNa)! O Adornment (vibhUshaNa) of the Solar (taraNI) dynasty (vamSa)!

O Destroyer (damana) of the arrogance (mada) of Lord of Oceans - one inhabiting (Alaya) the Ocean (varuNa) (varuNALaya)! O Protector (avana) of gajendra – the elephant (vAraNa) (vAraNAvana)!

O Merciful Lord (karuNA-kara)! O Lord who broke (khaNDana) the bow (cApa) of Lord Siva – Lord (ISa) of Mountains (giri) (girISa)! O Lord who has conquered (nirjita) sorrow or affliction (tApa)!

O Lord whose embodiment (avatAra) is wholesome (paripUrNa) (paripUrNAvatAra)! O Lord far removed (dUra) from other (para) women (bhAminI)!

O Lord raghu pati! O Lord rAma! O Terror of demons!

C3 O Lord praised (nuta) by indra – one with golden (hari) horse (haya) – and brahmA – abiding (bhava) in Lotus (pankaja)! O Benefactor (hita) of Lord Siva – enemy (vairi) of demons of tripura (pura) - and sage parASara!

O Lord well sung-about (sugEya) who has donned the blessed (vara) garb (vEsha) of human (nara)! O Lord whose name (nAma-dhEya) is the carrier (tAraka) across the Ocean of Worldly Existence!

O Lord whose voice (svara) excels (jita) the thunder (rava) of rain-cloud (ghana)! O Highest Lord (para ISa) (parESa)! O Lord whose radiance is like (sankASa) a hundred (Sata) Suns (bhAskara)! O Lord who nourishes (paripAlita) this tyAgarAja! Please protect (pAhi) me, O Lord found in the society (samAja) of devotees (bhakta)!

O Lord raghu pati! O Lord rAma! O Terror of demons!

Notes –

Variations –

³ – nara vara vEsha sugEya tAraka nAma-dhEya – nara vara vEsha tAraka nAma-dhEya.

References –

Comments -

¹ – paripUrNAvatAra – Generally kRshNAvatAra is considered as pUrNAvatAra; but SrI tyAgarAja would like to call rAmAvatAra as pUrNAvatAra.

² – parASara – Father of sage vyAsa.

Devanagari

प. रघु पते राम राक्षस भीम

अ. भृगु सुत मद हरण मुनि

बृन्द वन्दित चरण (रघु)

च1. सरसी-रुह नयन सञ्जन हृदय निकेतन

धरणी धर धीर सीता मनो-हर

निरवधि सुख(दा)प्रमेय निरुपम नारद सुगेय

कर धृत शर जाल नील घन व(र्णा)मर पाल (रघु)

च2. तरु(णा)रुण निभ चरण तरणि वंश विभूषण

वरु(णा)लय मद दमन वार(णा)वन

करुणा-कर गि(री)श चाप खण्डन निर्जित ताप

परिपू(र्णा)वतार पर भामिनी दूर (रघु)

च3. हरि हय पंकज भव नुत पुर वैरि पराशर हित

नर वर वेष सुगेय तारक नाम-धेय

स्वर जित घन रव प(रे)श शत भास्कर संकाश

परिपालित त्यागराज पाहि भक्त समाज (रघु)

English with Special Characters

pa. raghu patē rāma rākṣasa bhīma

a. bhṛgu suta mada haraṇa muni

br̥nda vandita caraṇa (raghu)

ca1. sarasī-ruha nayana sajjana hṛdaya nikētana

dharaṇī dhara dhīra sītā manō-hara

niravadhi sukha(dā)pramēya nirupama nārada sugēya

kara dhṛta śara jāla nīla ghana va(rṇā)mara pāla (raghu)

ca2. taru(ṇā)ruṇa nibha caraṇa taraṇi vaṃśa vibhūṣaṇa

varu(ṇā)laya mada damana vāra(ṇā)vana

karuṇā-kara gi(rī)śa cāpa khaṇḍana nirjita tāpa

paripū(rṇā)vatāra para bhāminī dūra (raghu)

ca3. hari haya paṅkaja bhava nuta pura vairi parāśara hita

nara vara vēṣa sugēya tāraka nāma-dhēya

svara jita ghana rava pa(rē)śa śata bhāskara saṅkāśa

paripālita tyāgarāja pāhi bhakta samāja (raghu)

Telugu

ప. రఘు పతే రామ రాక్షస భీమ

అ. భృగు సుత మద హరణ ముని

బృన్ద వన్దిత చరణ (రఘు)

చ1. సరసీ-రుహ నయన సజ్జన హృదయ నికేతన

ధరణీ ధర ధీర సీతా మనో-హర

నిరవధి సుఖ(దా)ప్రమేయ నిరుపమ నారద సుగేయ

కర ధృత శర జాల నీల ఘన వ(ర్ణా)మర పాల (రఘు)

చ2. తరు(ణా)రుణ నిభ చరణ తరణి వంశ విభూషణ

వరు(ణా)లయ మద దమన వార(ణా)వన

కరుణా-కర గి(రీ)శ చాప ఖణ్డన నిర్జిత తాప

పరిపూ(ర్ణా)వతార పర భామినీ దూర (రఘు)

చ3. హరి హయ పంకజ భవ నుత పుర వైరి పరాశర హిత

నర వర వేష సుగేయ తారక నామ-ధేయ

స్వర జిత ఘన రవ ప(రే)శ శత భాస్కర సంకాశ

పరిపాలిత త్యాగరాజ పాహి భక్త సమాజ (రఘు)

Tamil

ப. ரகு⁴ பதே ராம ராக்ஷஸ பீ⁴ம

அ. ப்⁴ருகு³ ஸுத மத³ ஹரண முநி

ப்³ருந்த³ வந்தி³த சரண (ரகு⁴)

ச1. ஸரஸீ-ருஹ நயன ஸஜ்ஜன ஹ்ருத³ய நிகேதன

த⁴ரணீ த⁴ர தீ⁴ர ஸீதா மனோ-ஹர

நிரவதி⁴ ஸுக²(தா³)ப்ரமேய நிருபம நாரத³ ஸுகே³ய

கர த்⁴ருத ஸர ஜால நீல க⁴ன வர்(ணா)மர பால (ரகு⁴)

ச2. தரு(ணா)ருண நிப⁴ சரண தரணி வம்ஸ விபூ⁴ஷண

வரு(ணா)லய மத³ த³மன வார(ணா)வன

கருணா-கர கி³(ரீ)ஸ சாப க²ண்ட³ன நிர்ஜித தாப

பரிபூர்(ணா)வதார பர பா⁴மினீ தூ³ர (ரகு⁴)

ச3. ஹரி ஹய பங்கஜ ப⁴வ நுத புர வைரி பராஸர ஹித

நர வர வேஷ ஸுகே³ய தாரக நாம-தே⁴ய

ஸ்வர ஜித க⁴ன ரவ ப(ரே)ஸ ஸத பா⁴ஸ்கர ஸங்காஸ

பரிபாலித த்யாக³ராஜ பாஹி ப⁴க்த ஸமாஜ (ரகு⁴)

ஓ இரகு பதி! இராமா! அரக்கருக்கு அச்சமுட்டுவோனே!

பிருகு மைந்தன் மதத்தினை யொடுக்கியோனே!

முனிவர்கள் தொழும் திருவடியோனே!

ஓ இரகு பதி! இராமா! அரக்கருக்கு அச்சமுட்டுவோனே!

1. கமலக்கண்ணா!நல்லோர் இதயத்துறையே!

புவியைச் சுமந்த தீரனே! சீதையின் உள்ளம் கவர்வோனே!

இடையறா சுகமருளும் அளவிடற்கரியனே!

ஓப்பற்ற, நாரதரால் சிறக்க பாடப் பெற்றோனே!

எண்ணற்ற அம்புகள் கையிலேந்துவோனே! கார்முகில் நீல

வண்ணத்தோனே! அமரரைக் காப்போனே!

ஓ இரகு பதி! இராமா! அரக்கருக்கு அச்சமுட்டுவோனே!

2. இளங்காலை நிகர் செந்திருவடியோனே! பரிதி குல அணிகலனே!

கடலரசனின் செருக்கை அடக்கியோனே! வாரணத்தைக் காத்தோனே!

கருணாகரனே! கிரீசனின் வில்லினை முறித்தவனே! துயர் வென்றோனே!

பரிபூரண அவதாரமே! பிறன் மனைக்கு தூரமானவனே!

ஓ இரகு பதி! இராமா! அரக்கருக்கு அச்சமுட்டுவோனே!

3. பொற்குதிரையோன், மலரோனால் போற்றப் பெற்றோனே!

புரமொரித்தோன், பராசரருக்கு இனியவனே!

உயர் மனித வேடத்தோனே! சிறக்க பாடல் பெற்றோனே!

தாரக நாமத்தோனே!

குரலில் இடியினை மிக்கோனே! மேலான தெய்வமே!

நூறு பரிதிகள் நிகரொளியோனே!

தியாகராசனைப் பேணுவோனே! காப்பாய்,

தொண்டர் சமூகத்துறைவோனே!

ஓ இரகு பதி! இராமா! அரக்கருக்கு அச்சமுட்டுவோனே!

பிருகு மைந்தன் - பரசுராமன்
புவியைச் சுமந்தோன் - வராக (பன்றி) அவதாரம்
வாரணம் - யானை
கிரீசன், புரமெரித்தோன் - சிவன்
பொற்குதிரையோன் - இந்திரன்
பராசரர் - பராசர முனிவர் - வியாசரின் தந்தை
தாரக நாமம் - பிறவிக்கடலை தாண்டிவிக்கும் 'ராம' நாமம்
குரலில் இடியினை - குரல் முழக்கத்தினில்

Kannada

ಪ. ರಘು ಪತೇ ರಾಮ ರಾಕ್ಷಸ ಭೀಮ

ಅ. ಭೃಗು ಸುತ ಮದ ಹರಣ ಮುನಿ

ಬೃಹ್ಮ ವಂದಿತ ಚರಣ (ರಘು)

ಚೃ. ಸರಸೀ-ರುಹ ನಯನ ಸಜ್ಜನ ಹೃದಯ ನಿಕೇತನ

ಧರಣೀ ಧರ ಧೀರ ಸೀತಾ ಮನೋ-ಹರ

ನಿರವಧಿ ಸುಖ(ದಾ)ಪ್ರಮೇಯ ನಿರುಪಮ ನಾರದ ಸುಗೇಯ

ಕರ ಧೃತ ಶರ ಜಾಲ ನೀಲ ಘನ ವ(ರಾ)ಮರ ಪಾಲ (ರಘು)

ಚೃ. ತರು(ಣಾ)ರುಣ ನಿಭ ಚರಣ ತರಣಿ ವಂಶ ವಿಭೂಷಣ

ವರು(ಣಾ)ಲಯ ಮದ ದಮನ ವಾರ(ಣಾ)ವನ

ಕರುಣಾ-ಕರ ಗಿ(ರೀ)ಶ ಚಾಪ ಖಣ್ಣನ ನಿರ್ದಿತ ತಾಪ

ಪರಿಪೂ(ರಾ)ವತಾರ ಪರ ಭಾಮಿನೀ ದೂರ (ರಘು)

ಚೃ. ಹರಿ ಹಯ ಪಂಕಜ ಭವ ನುತ ಪುರ ವೈರಿ ಪರಾಶರ ಹಿತ

ನರ ವರ ವೇಷ ಸುಗೇಯ ತಾರಕ ನಾಮ-ಧೇಯ

ಸ್ವರ ಜಿತ ಘನ ರವ ಪ(ರೇ)ಶ ಶತ ಭಾಸ್ಕರ ಸಂಕಾಶ

ಪರಿಪಾಲಿತ ತ್ಯಾಗರಾಜ ಪಾಹಿ ಭಕ್ತ ಸಮಾಜ (ರಘು)

Malayalam

೧. ರಾಘು ಪತೇ ರಾಮ ರಾಕ್ಷಸ ಭೀಮ

೨. ಭೃಗು ಸುತ ಮದ ಹರಣ ಮುನಿ

ಬೃಹ್ಮ ವಂದಿತ ಚರಣ (ರಘು)

೩. ಸರಸೀ-ರುಹ ನಯನ ಸಜ್ಜನ ಹೃದಯ ನಿಕೇತನ

ಧರಣೀ ಧರ ಧೀರ ಸೀತಾ ಮನೋ-ಹರ

- নিৰവധি সুষম(ദാ)പ്രമേയ നിരൂപമ നാരദ സുഗേയ
കര ധൃത ശര ജാല നീല ഘന വ(ർണാ)മര പാല (രഘു)
- ച2. തരു(ണാ)രുണ നിഭ ചരണ തരണി വംശ വിഭൂഷണ
വരു(ണാ)ലയ മദ ദമന വാര(ണാ)വന
കരുണാ-കര ഗി(രീ)ശ ചാപ ഖണ്ഡന നിർജിത താപ
പരിപൂ(ർണാ)വതാര പര ഭാമിനീ ദൂര (രഘു)
- ച3. ഹരി ഹയ പങ്കജ ഭവ നൃത പുര വൈരി പരാശര ഹിത
നര വര വേഷ സുഗേയ താരക നാമ-ധേയ
സ്വര ജിത ഘന രവ പ(രേ)ശ ശത ഭാസ്കര സംകാശ
പരിപാലിത ത്യാഗരാജ പാഹി ഭക്ത സമാജ (രഘു)

Assamese

- প. বঘু পতে বাম বাক্ষস ভীম
- অ. ভৃগু সুত মদ হৰণ মুনি
- বৃন্দ বন্দিত চৰণ (বঘু)
- চ১. সবসী-ৰুহ নয়ন স□ন হৃদয় নিকেতন (sajjana)
- ধৰণী ধৰ ধীৰ সীতা মনো-হৰ
- নিৰৱধি সুখ(দা)প্ৰমেয় নিৰূপম নাৰদ সুগেয়
- কৰ ধৃত শৰ জাল নীল ঘন ব(ৰ্ণা)মৰ পাল (বঘু)
- চ২. তৰু(ণা)ৰুণ নিভ চৰণ তৰণি বংশ ৰিভূষণ
- বৰু(ণা)লয় মদ দমন বাৰ(ণা)ৱন
- কৰুণা-কৰ গি(ৰী)শ চাপ খণ্ডন নিৰ্জিত তাপ
- পৰিপূ(ৰ্ণা)ৱতাৰ পৰ ভামিনী দূৰ (বঘু)
- চ৩. হৰি হয় পংকজ ভৱ নুত পুৰ বৈৰি পৰাশৰ হিত
- নৰ বৰ ৰেষ সুগেয় তাৰক নাম-ধেয়
- স্বৰ জিত ঘন বৰ প(ৰে)শ শত ভাস্কৰ সংকাশ
- পৰিপালিত অগৰাজ পাহি ভক্ত সমাজ (বঘু)

Bengali

- প. বঘু পতে বাম বাক্ষস ভীম
- অ. ভৃগু সুত মদ হৰণ মুনি

বন্দ বন্দিত চরণ (রঘু)

চ১. সরসী-রুহ নয়ন স□ন হৃদয় নিকেতন (sajjana)

ধরণী ধর ধীর সীতা মনো-হর

নিরবধি সুখ(দা)প্রমেয় নিরুপম নারদ সুগেয়

কর ধৃত শর জাল নীল ঘন ব(র্ণা)মর পাল (রঘু)

চ২. তরু(ণা)রুণ নিভ চরণ তরণি বংশ বিভূষণ

বরু(ণা)লয় মদ দমন বার(ণা)বন

করুণা-কর গি(রী)শ চাপ খণ্ডন নির্জিত তাপ

পরিপূ(র্ণা)বতার পর ভামিনী দূর (রঘু)

চ৩. হরি হয় পংকজ ভব নুত পুর বৈরি পরাশর হিত

নর বর বেষ সুগেয় তারক নাম-ধেয়

স্বর জিত ঘন রব প(রে)শ শত ভাস্কর সংকাশ

পরিপালিত আগরাজ পাহি ভক্ত সমাজ (রঘু)

Gujarati

৫. রঘু পতে রাম রাক্ষস ভীম

অ. মৃগ্য সুত মদ হরতা মুনি
ভৃন্দ বন্দিত অরতা (রঘু)

অ৭. সরসী-রুহ নয়ন সজ্জন হৃদয় নিকেতন

ধরণী ধর ধীর সীতা মনো-হর

নিরবধি সুখ(দা)প্রমেয় নিরুপম নারদ সুগেয়

কর ধৃত শর জাল নীল ঘন ব(র্ণা)মর পাল (রঘু)

অ২. তরু(ণা)রুণ নিভ অরতা তরণি বংশ বিভূষণ

বরু(ণা)লয় মদ দমন বার(ণা)বন

করুণা-কর গি(রী)শ আপ অহতন নির্জিত তাপ

পরিপূ(র্ণা)বতার পর ভামিনী দূর (রঘু)

অ৩. হরি হয় পংকজ ভব নুত পুর বৈরি পরাশর হিত

নর বর বেষ সুগেয় তারক নাম-ধেয়

স্বর জিত ঘন রব প(রে)শ শত ভাস্কর সংকাশ

ਪਰਿਪਾਲਿਤ ਲਾਗਰਾਜ ਪਾਣਿ ਮੁਕਤ ਸਮਾਜ (੨੬)

Oriya

- ੳ. ਰਘੂ ਪਤਿ ਰਾਮ ਰਾਜਸ ਭੀਮ
ਅ. ਭ੍ਰਿਗੁ ਸੁਤ ਮਦ ਹਰਣ ਮੁਨਿ
ਕ੍ਰਿਤ ਖ੍ਰਿਤ ਚਰਣ (ਰਘੂ)
- ੳ੯. ਬਰਬਾ-ਰੁਧ ਨਯਨ ਬਯਨ ਬ੍ਰਹਮ ਨਿਕੇਤਨ
ਪਰਬਾ ਪਰ ਪਾਰ ਬਾਧਾ ਮਨੋ-ਹਰ
ਨਿਰਧਿ ਬ੍ਰਹਮ(ਦਾ)ਪ੍ਰਮੇਯ ਨਿਰੁਪਮ ਨਾਰਦ ਸੁਗੋਯ
ਕਰ ਪ੍ਰਿਤ ਗਰ ਜਾਲ ਨੀਲ ਘਨ ਖ੍ਰਿਤ(ਗੋ)ਮਰ ਪਾਲ (ਰਘੂ)
- ੳ੧੦. ਚਰੁ(ਗੋ)ਰੁਧ ਨਿਭ ਚਰਣ ਚਰਣਿ ਖ੍ਰਿਤ ਖ੍ਰਿਤੁਬਧ
ਖ੍ਰਿਤ(ਗੋ)ਲਯ ਮਦ ਦਮਨ ਖ੍ਰਿਤ(ਗੋ)ਖ੍ਰਿਤ
ਕਰੁਣਾ-ਕਰ ਗਿ(ਰੀ)ਗ ਚਾਧ ਗਯਨ ਨਿਭਿਤ ਚਾਧ
ਪਰਿਪ੍ਰ(ਗੋ)ਖ੍ਰਿਤਾਰ ਪਰ ਭਾਮਿਨੀ ਕ੍ਰਿਤ (ਰਘੂ)
- ੳ੧੧. ਕ੍ਰਿਤ ਕ੍ਰਿਤ ਪਾਕਯ ਭਖ ਨੂਤ ਪ੍ਰਿਤ ਖ੍ਰਿਤਿ ਪਰਾਗਰ ਕ੍ਰਿਤ
ਨਰ ਖ੍ਰਿਤ ਖ੍ਰਿਤ ਬ੍ਰਹਮ ਤਾਰਕ ਨਾਮ-ਪੇਯ
ਬ੍ਰਿਤ ਭਿਤ ਘਨ ਰਖ ਪ(ਰੇ)ਗ ਗਤ ਭਾਯਨ ਬਾਯਾਗ
ਪਰਿਪਾਲਿਤ ਤਪਾਗਰਾਯ ਪਾਧਿ ਭਯ ਬਮਾਯ (ਰਘੂ)

Punjabi

- ੳ. ਰਘੂ ਪਤਿ ਰਾਮ ਰਾਕਸ਼ਸ ਭੀਮ
ਅ. ਭ੍ਰਿਗੁ ਸੁਤ ਮਦ ਹਰਣ ਮੁਨਿ
ਖ੍ਰਿਨਦ ਵਨਿਦਤ ਚਰਣ (ਰਘੂ)
- ੳ੧. ਸਰਸੀ-ਰੁਹ ਨਯਨ ਸੱਜਨ ਪ੍ਰਿਦਯ ਨਿਕੇਤਨ
ਧਰਣੀ ਧਰ ਧੀਰ ਸੀਤਾ ਮਨੋ-ਹਰ
ਨਿਰਵਧਿ ਸੁਖ(ਦਾ)ਪ੍ਰਮੇਯ ਨਿਰੁਪਮ ਨਾਰਦ ਸੁਗੋਯ
ਕਰ ਪ੍ਰਿਤ ਸ਼ਰ ਜਾਲ ਨੀਲ ਘਨ ਵ(ਰਣਾ)ਮਰ ਪਾਲ (ਰਘੂ)

ਚ੨. ਤਰੁ(ਲਾ)ਰੁਣ ਨਿਭ ਚਰਣ ਤਰਣਿ ਵੰਸ਼ ਵਿਭੂਸ਼ਣ
ਵਰੁ(ਲਾ)ਲਯ ਮਦ ਦਮਨ ਵਾਰ(ਲਾ)ਵਨ
ਕਰੁਣਾ-ਕਰ ਗਿ(ਰੀ)ਸ਼ ਚਾਪ ਖਣਡਨ ਨਿਰਿਜਤ ਤਾਪ
ਪਰਿਪੂ(ਰਣਾ)ਵਤਾਰ ਪਰ ਭਾਮਿਨੀ ਦੂਰ (ਰਘੁ)
ਚ੩. ਹਰਿ ਹਯ ਪੰਕਜ ਭਵ ਨੁਤ ਪੁਰ ਵੈਰਿ ਪਰਾਸ਼ਰ ਹਿਤ
ਨਰ ਵਰ ਵੇਸ਼ ਸੁਗੇਯ ਤਾਰਕ ਨਾਮ-ਧੇਯ
ਸੂਰ ਜਿਤ ਘਨ ਰਵ ਪ(ਰੇ)ਸ਼ ਸ਼ਤ ਭਾਸਕਰ ਸੰਕਾਸ਼
ਪਰਿਪਾਲਿਤ ਤਯਾਗਰਾਜ ਪਾਹਿ ਭਕਤ ਸਮਾਜ (ਰਘੁ)